

முருகன் அருவால் முத்தமிழ்விளங்கும்

“ சிவன் ஒளி ”

பரம்பொருள் ஒன்று உண்டு என்ற சிரங் குளி த்து கரங்குவித்து ‘அர, அர’ என்னவித்த வரம்பெறும் மக்கள் சைவர், அவர் தமிழ்ப்பரை பரங் மரபாகும். தொன்றுதொட்டு இன்றுவரைக்கும் என்றாய் இதை யன்றி வேறொன்றில்லை என்ற கொள்கையுடைய வர்கள் சைவமக்கள். ‘வாழ்த்த வாயும் நினைக்க மட்டு தெஞ்கும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் துங்கும் ததிக்கும் பெரு மரபிற் பிறந்தோர் சைவமக்கள்.

‘இகைப்பொழுதம் எம் கெஞ்சில் நீங்காதாகி, என்று ஈசனை அழைக்கும் சைவமக்கள் ‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே மாதொரு, பாகனார் தாம் வருவார்’ என்ற பெய்கண்ட சாத்திர விதிப்படி ஈசனைப்பலவேறு மூர்த்தங்களாகத் தலேவேறு பாட்டுன்வணங்குவர். இவ் வழுமை சைவமக்களுக்கு ஒன்டு. குழந்தைப் பருவத்தில் மழிலை பொழியும் இளை ஐதிதந்தையார் உடன் பிறந்தோர் அயலோர் அதன் அழகில் அணியில் அமைப்பில் மயங்கி ஆசை மேல்ட்டி ணல் அப்பாவா, ஜயாவா, தம்பி வா, அரசேவா, குரி சின்வா’ என்றெல்லாம் அடிக்கடுக்காக வரவேற்புரை தொடுத்து வரியனைத்து, முத்தமிழ்டுத் தமது பேரன் பைக்காட்டி மகிழ்ச்சி. அவ்வாறே ஈசனைகும் பரம் பொருளை எவ்வண்ணமாக எண்ணுகின்றார்களோ அவ்வண்ணம் நோக்கி அதற்கேற்ற அவங்காரம் அமைத்த அழுபார்த்த அழைப்பது சைவமக்கள் அழிக்கம்.

இறைவனை இளையனுப்புக் குழந்தையாய் நோக்கும் பொழுதிதல்லாம் ‘முருகா’ என்று அன்பின் முனைப் பினால் இளமைக்குரிய ஏற்பில் எல்லாம் கண்டு அந்த நோற்றத்தக்கேற்ற இலக்கணம் அமைத்த இலக்கியம் இப்பறவர். அந்த சிலையே முருக வழிபாடென்பர்,

வெந்த சாம்பல் விரைவனப் பூசியே
தந்தை பாரோடு தாயிலர் தம்மையே
கிந்தி யானமு வார்வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ

என்ற திருநாளசம்பந்தப் பெருமானார் திருப்பாசாரத் திருவழுதத்திலே அக்குத்தொலைத் தந்திருக்கின்றார். திருத்தொண்டர் பெருமை எதித்துறைத்த தெய்வப் புலமைச் சேக்கிமார் சுவாமிகள் இப்பாசுரத்தை விளக்கிக் கூறுங்கால்.

எந்தை யாவிவர் எவ்வகையார் கொலென்று இந்த வாய்மையற் றெப்பொருட் கூறிற்றும் முந்தை யோறை எக்கற்றின் மொழிவதென்று அந்தன் பூந்தராய் வெந்தார் அருளினார்

‘விறகிற் ரீயினன் பாலிற் படுஷெப்போல் மறைய நின்றுன் மாயனிச் சோதியான் உறவுக் கோலநட் ஸேர்வுக் கயிற்றினுல் முறுக வாங்குக் கடையமுன் நிறுத்தும்.

என்னுட்பொழுத ஈசன் எவ்வகையான் என்பது புறப்படும்.

நேயர்கள் நெங்கம்

பண் இசையென்றுற் பரவசமல்லவா?

சென்ற (30-6-77) சைவ சமய அபிவிருத்திக் கியாழின் அன்று, யாழ் வன். வீரமாகாளி ஆம்மன் ஆயத்தில் தீர்த்த விழா வில்லை. இரவு 7-30 சமூகமும் யாழ். திருமூறை மன்றமும் இணைத் தாடாத தின்

தற்பொது செலை ஆலயங்களில் ‘பொப்பிசை’ தேவீ. அப்போது ‘பண் வினைசை’ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை அவர் மனி நேரங்கள் கேட்டிருக்கின்ற நேரத்து. இந்தப் பந்தைப்பும் நிகழ்ச்சியை கேட்கும்படிந்தது. அதை போது விவரம் கொண்ட நிலையை நிறுத்த விரும்புகிறேன்.

தற்பொது செலை ஆலயங்களில் ‘பொப்பிசை’ போன்ற கேள்விகளை நிறைந்த நிடமில் நிறுத்த விவரம் கொண்ட நேரத்து விவரம் கொண்டு வருகிறேன். அதை பொது விவரம் கொண்டு வருகிறேன். அதை பொது விவரம் கொண்டு வருகிறேன். அதை பொது விவரம் கொண்டு வருகிறேன்.

செல்வன் சந்திரா-ரகுபதி மிகவும் அரிதாகிறார்கள் இவ்வேலையில் இந்துக்குழும அம்மன் ஆயத்தில் கிட்டிவாலையை, யாழ்ப்பாளையை

கல்லூரிக் கடமை (1,ம் பக்கத்து வரைக்கி)

தை அடிப்படையில் நடத்தும் சமயபாடத்தேர்வுக்கு 2ஆம் தரம் முதல் 12 அம் தரம் வரை யுள்ள 490 மாணவர் தொற்றினர், அவர்களில் 42 பேர் சித்தியடைந்தனர், பலர் பாடாக்கியில் பரிசீலனையும் பெற்றனர்.

சமீழ் மற்றும் மாணவர்களின் தமிழ் அறிவையும் தமிழ் முனைர்வை வளர்க்கும் வகையில் பணிபாற்றி வருகின்றது அவர்கள் நடாத்தும் தமிழ் வெளுந் திருநாளில் தமிழ் வறிஞர்களின் வரலாற்றை கூட்டிட்டு வெளியிடுவதோடு அவர்களின் உருவப்படங்களையும் கல்லூரியில் திசைநிக்கும் செய்துவதைத்து வருகின்றனர்.

அமரர் ஜயாத்தினம் அவர்களின் என்ன தத்தில் உருவாகிய வெற்றிமூலா நினைவு மண்டபம் ஏழு ஆண்டிகளாக ஆராயிக்கப்படாதிருந்து. கடந்த ஆண்டு அமரரின் ஆசியோடு உருவாய் ஆகிட்டிடம் துரிதமாக வளர்ந்து வருகிறது.

‘தெல்லிப்பளை மாஜான் கி கல்லூரி அறிக்கை 1977,’

26

அருள்தான் என்ற கூற வேண்டும்.

அத்தடன் அன்று நடைபெற்ற ஏனைய நிகழ்ச்சிகளிலும் பார்க்க இந்தப் பண்ணிசை நிகழ்ச்சிகளைக் கிடக்கரம் வைத்த தாற் போல அமைந்திருந்தது. பொப்பிசையில் முழுக்கும் அருக்கும் மக்களை இந்த வேலையில் பண்ணிசை நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அதனுடன் மக்களை இனையச் செய்த பெறுமையை ஆலய தரும் கர்த்தாக்களைச் சேரும்.

திருவிழாக் காலத்தைகளில் பொப்பிசைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க ஆர்கள் என்பது அறிந்த கொள்ள முடியாத புதிராக இருக்கிறது. அதே போல சிறு இடமாவது பக்கத்தும் நிகழ்ச்சியாக கொண்டு வருகிறது. அதே போல சிறு இடமாவது பக்கத்தும் நிகழ்ச்சியாக கொண்டு வருகிறது. அதை பொப்பிசைக்கு விளக்கிக் கூறும் கொண்டு வருகிறது. அதை பொப்பிசைக்கு விளக்கிக் கூறும் கொண்டு வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

நமது நாட்டில் உள்ள பெரியதேவஸ்தானங்களும் சமய அபிவிருத்தி மன்றங்களும் மேலே குறிப்பிட்டது போன்ற பண்ணிசைக்கு முகவிடம் கொடுத்து அதனில் அனுகூலம் அல்லது அதனுடன் வருகிறது.

இராஜ ராசேசுவரியம்பாள் பேருந் திருவிழா

யாழ், நாயன்மார்கட்டு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (பேச்சியம்பாள்) ஆயைப் பெருந் திருவிழா 10-7-77 நூற்று பகல் கொடுத்தே வேற்றத்தடன் ஆரம்பமாகிறது.

மருத்துவ மனையில் வேலை நிறுத்தமாம்!

உடனுக்குடன் வேலைநிறுத்தங்கு செய்தல் ஆண்களுக்குமட்டும் மலிலை. அரிலையருக்குமுன்டன்படை செய்த யாழ், நகர் வைத்திய சாலை மருத்துவ மனைப் பத்தி மாதர் காட்டியிருக்கின்றனர்.

நேற்றை தினம் தொட்டிக்கம் இந்த நிகழ்ச்சி யாழ் வைத்த திசொலையிற் பிறந்த சிசு கானூறும் போன அதிசப சப்பவத் தின் எதிரொலியென்று சொல்லப்படுகிறத-

மர

THOUGHTS TO BE TREASURED

மனை புதுவீர், உரமன்திடை நாடில்
என இருபத்தஞ்சம் ஸாராதால்
தன் அறிந்தோர், அட்டே, தற்கநிலை
வினை அறியாது, வினங்கிய நாலே.

Oh! ye that enter the world, those who weigh carefully and know the 25 (tatwas from earth to the ego), their selves (the soul) and the six (the presiding Deities of the six Adharas) by control of (the breath of, twelve (inches length):— they avoid and do not feel the effects (of Karmam or (death brought about by the departure of) the four (inches breath).

The substance of this verse is that Gnanam or Goodly Knowledge can be attained through Yoga practice, and suffering of pain resulting from previous deeds and even death can be avoided thereby.



Hindu Organ

Friday, July 8, 1977.

Bring the Ballot to Bear its Might

When the leaders of a forgotten generation worked devotedly to win the democratic right of universal franchise it might not have been realised that the voter of the future generation would become the virtual law-giver of the land. The Donoughmore Commission made the conspicuous reference in their report that it was left only to the Labour Party of Ceylon to move for the grant of Adult Franchise. This evidently discloses the yearning of the labouring classes to become direct participants in the process of choosing legislators.

More than four decades of experience in the use of the universal ballot would show that there could not be any other method more capable of ensuring the true reflection of the genuine mind of the common man.

Having this high potential in their hands, the people of this country must fully realize that they owe a duty to the nation and are bound to discharge a sacred responsibility. It is, therefore, significant that every voter has in a patriotic sense, become liable to perform a national duty at the time of a General Election. The regged days of turbulent electioneering have to fade into insignificance in the face of the fullness of political understanding among all classes of people. The media of mass communication, the emphasis on the study of civics and the frequent conferences and forums on the subject of good Government have sufficiently educated the entire population in the matter of understanding what the true criterion of patriotism could best be.

Hence it must certainly be a privilege and a pleasant duty for every voter to participate in a General Election and cast one's vote without fear or favour. Dures, intimidation, bribe, misrepresentation, distortion of facts, and suppression of truth should not be allowed to hinder the humble voter from exercising his national duty.

The ballot has acquired the might of king-making; it has the latent power to discipline ambitious politicians. Thus it has gained a permanent place in the democratic set-up of governments, being a super weapon in the armoury of non-violence.

Let us all work to ensure the solemnity of purpose of this only means of the voter in sealing his statesman in absolute secrecy.

Just a Reminder of Past Endeavours

"The Chairman Reform Commission

Sir,

I beg to submit the following for your consideration.

All Indian labours who have already resided for 5 years in Ceylon should have the franchise. They are British subjects who have come here on the invitation of Government on the promise of full rights of citizenship. They have converted under the direction of British Capitalists thousands of square miles of impenetrable forests situated far from inhabited areas into prosperous plantations. They cannot be regarded as undesirable aliens who should not be allowed to take any part in the Government of the country whose prosperity they have created, or who should not be allowed to settle down here with full rights as British citizens. Their presence here does not raise any difficult immigration problems as for instance their presence in Australia would. They belong to the same race, speak the same language, profess the same religion as the Hindus and Muslims in Ceylon. It is only the communally minded Sinhalese who, having gained political strength, now seek to reduce still further even the little power which the Tamils and Muslims have by attempting to deprive many Indian Tamils and Indian Muslims of the franchise and prevent them from settling down here.

I would invite attention to my observations on the grant of franchise to Indians in my speech when the Legislative Council discussed the Donoughmore Report. See Annexure page 166.

2. Conditions in Ceylon are by no means favourable for the adoption of the British Cabinet System. Please see Annexure page 176.

I accept without any reservation the dictum of the Duke of Devonshire that it is not desirable under the conditions prevailing in Ceylon that the members belonging to any one race should be in a position in our Legislature to brush aside the views of all the members of the other races.

I am,
Yours faithfully,
K. BALASINGHAM,
Formerly Member Executive
and Legislative Council.
Reproduced for the benefit of our readers — Ed.

Venri Malaik Kavirayar's Thiruchendur Puranam

Of Historical and Religious Value

(By Saiva Pulavar V Subramaniam)

Venri Malai Kavirayar realised the greatness of the Puranam, brought it to the presence of Muruga at Tiruchendur and published it there under the patronage of Vadimalai.

A grand son of this Vadimalai also known as Vadimalai-appan was a great patron of literature, and himself a poet also. He had sung a Isthala-Purana Nidur and had also translated the Matysa Puranam (மத்சய புராணம்) from Sanskrit in 5000 quatrains.

A LECTURE ON EDUCATION

Prof. E. G. Vethanayagam, Head of the Department of Education, Madras University, addressed the South Asian Studies Seminar on the 20th June, at the Jaffna Campus on

the "Educational Reforms in Tamil Nadu." At the outset, she pointed out the defects in the system of education introduced by the British and then went on to deal with some of the changes that are being introduced now in Tamil Nadu; India she referred to the semester programme that is being implemented.

Many miracles are attributed to Venrimalai. He was once punished by the temple authorities for the late performance of his duties. Stung to the quick, he decided to give up his life by jumping into the sea, but Lord Muruga stopped him, gave him the gift of poetical talent and directed him to write the Isthala Puranam. He did so, but at the time of the publication of the book, the temple authorities slighted him; in anger he threw away his manuscript into the sea; it floated to the coast of Jaffna and was taken by a citizen there to his house. Since then storms which were ravaging that part of the coast stopped. The people then

வரங்குகிட வழாத பெய்ச வளிவாக்க கார்த்த மன்ன
கார்த்த ஏர செய்ச குறைவில தயிர்கள் வழாத
நாக்குகிட வழாத சொந்த நற்றுவம் வேல்கி மிக
மேல்கூரை காவந்த விளக்கு வேல மேல்கூரை

Printed and published by the Proprietors, the Saiva Paripalana Sabha, Jaffna at their Saiva Prakasa Press, 450 K. K. S. Road Vannarponnai, Jaffna on Friday July 8, 1977.

Editor-in-Chief R. N. SIVAPRAKASHAN